



**මරණ සහතිකයක් ගැනීමේ සහ / නොහොත්
ලේකම් පොත් සොයා බැලීමේ ඉල්ලුම් පත්‍රය**
இறப்பு சான்றிதழுக்கும் அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்குமான விண்ணப்பம்
APPLICATION FOR DEATH CERTIFICATE AND/OR SEARCH OF REGISTERS

ලියාපදිංචි කිරීමේ ආ
පතිතල් ආ
Registration B
(F 2* S., T. & E.) 05/ 89 } 63 අ

මරණය සිදුවූ ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ දිස්ත්‍රික් රෙජිස්ට්‍රාර් වෙත යැවිය යුතුය.
இறப்பு நிகழ்ந்த பிரதேச செயலகத்தின் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்புக.
To be sent to the Office of the District Registrar of the Divisional Secretariat in which the death occurred.

කාර්යාලයේ ප්‍රයෝජනය සඳහා පමණි அலுவலக உபயோகத்திற்கு மாத்திரம் FOR OFFICE USE ONLY	
ඉල්ලුම්පත්‍ර අංකය හා දිනය விண்ணப்ப இலக்கமும் திகதியும் Application No. and Date	

1. ඉල්ලුම්කරුගේ නම සහ ලිපිනය விண்ணப்பதாரரது பெயரும் முகவரியும் Name of Applicant and Address			
2. ඉල්ලුම් කරන්නේ කාගේ මරණය ගැනද? එම අයගේ සම්පූර්ණ නම எவர் சார்பாக இறப்பு விண்ணப்பம். செய்யப்படுகின்றதோ அவரது பெயர்? Full name of person respecting whose death application is made?			ස්ත්‍රී පුරුෂ භාවය ஆண்/பெண் பால் Sex
3. මරණය සිදු වූ දිනය இறப்பு நிகழ்ந்த திகதி Date of Death	සිදුවූ ස්ථානය (රෝහල, ගෙයි අංකය සහ වීදිය, නගරය, ගම හෝ වත්තේ නම) நிகழ்விடம் (வைத்தியசாலை, வீட்டிலக்கம், தெரு, நகர, கிராம அல்லது பெருந்தோட்டப் பெயர்) Place of occurrence (Hospital, House No. and Street, Town or Village or name of Estate)		
4. මරණය සිදුවීමට හේතුව (දන්නවා නම්) இறப்பு நிகழ்ந்ததற்கான காரணம் (தெரியுமானால்) Cause of Death (If known)			අවශ්‍ය පිටපත් ගණන தேவையான பிரதிகளின் எண்ணிக்கை No. of Copies required
5. පියාගේ සම්පූර්ණ නම (දන්නවා නම්) தகப்பனின் முழுப்பெயர் (தெரியுமானால்) Father's full name (If known)			
6. මවගේ සම්පූර්ණ නම (දන්නවා නම්) தாயாரின் முழுப்பெயர் (தெரியுமானால்) Mother's full name (If known)			
7. රෙජිස්ට්‍රාර්ගේ කොට්ඨාසය பதிவாளரது பிரிவு Registrar's Division	ආදායම් දිස්ත්‍රික්කය வருமான மாவட்டம் Revenue District		
8. ලේඛනයේ අංකය සහ ලියාපදිංචි කළ දිනය (දන්නවා නම්) பதிவு இலக்கமும் பதிவுத் திகதியும் (தெரிந்திருப்பின்) No. and date of Registration Entry (If known)	සොයා බැලීමේ අවශ්‍ය නම් කොතරම් කාලයක් ලේඛන සෙවිය යුතුද? (සොයා බැලීමේ උපරිම කාල සීමාව වර්ෂ 02කට සීමාවේ.) தேடுதல் தேவைப்படும் காலம் (ஆகக்கூடிய தேடுதல் காலம் 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.) Period of search desired, if any. (The maximum period of search is limited to 2 years.)		
9. ගාස්තුව වශයෙන් ගෙවා ඇති මුදල கட்டணங்களுக்கான கொடுப்பனவாக வழங்கப்பட்ட பணத் தொகை Amount of money paid for charges රු / ரூ. /Rs..	ලියාපදිංචි කිරීමේ දිනය හෝ අංකය දී ඇති විට ගාස්තුව එක පිටපතකට රු. 100/- பதிவு இலக்கம் அல்லது பதிவுத் திகதி குறிப்பிடப்பட்டிருப்பின் ஓர் பிரதிக்கான கட்டணத் தொகை ரூபா 100/- Where the date of registration or the No. of the entry is given the fee for one copy of the certificate is Rs. 100/-		ලියාපදිංචි කළ දිනය හෝ අංකය දී නැති විට වර්ෂ දෙකකට නොවැඩි කාලයක ලේඛන සෙවීමක් අවශ්‍ය වන අවස්ථාවක එක පිටපතකට රු. 200/- இரண்டு வருடங்களுக்கு மேற்படாத பதிவேடுகள் மீதான தேடுதல் தேவைப்படுமிடத்து ஓர் பிரதிக்கான காசுக் கட்டணம் ரூபா 200/- Where the date of registration or the No. of the entry is not given and a search of registers not exceeding two years is involved fee for one copy of the certificate is Rs. 200/-

- දිනය }
 திகதி }
 Date }

* To be struck off if applicant makes the search.

ஒட்டிச்செய்ய வேண்டிய இடம்
விண்ணப்பதாரரது கையொப்பம்
Signature of Applicant.

கார்ட்டின் பிரைவீசி கிளாஸ் பிளேட்
அலுவலக உபயோகத்திற்கு மாத்திரம்
FOR OFFICE USE ONLY

1. லாபிக் இடலே வரிதாக்க கிடைக்கப்பெற்ற மொத்தத் தொகை Amount of fees received		6. பிபென் கலே பிரதிபண்ணியவர் பெயர் Copied by	
2. ஸோதன லே கவாபியாஸ தேடப்பட்ட பிரிவு Division searched		7. ஸதகிகய கிதூன்கலே லேரீலே லுரிக ஈது ஈகய ஸே சாஸ பிபென் டனது கியாகரலே ஈனகன சானுரிதழ் படிவத்தின் தொடர் இலக்கம் அல்லது போட்டோ பிரதிகள் எடுப்பவரின் கையொப்பம் Serial No. of certificate form or copying machine operator's signature	
3. ஸோதன லே காலய தேடப்பட்ட காலம் Period searched			
4. ஸபகனே ஈகய ஸத டினய பதிவின் இலக்கமும் திகதியும் No. and date of entry		8. பரீக்ஸா கரன லேலே ஓப்புநோக்கியவர் பெயர் Compared by	
5. ஸோதன லேலே தேடியவர் பெயர் Searched by			

வேறு குறிப்புகள் :
 Other notes:

கூடுதல் டிஸ்கி/ குறிப்பு / Note:

1. හාස්තු ගෙවිය හැක්කේ මුදලින් පමණි. අයදුම්පත් කැරුවලෙන් එවන විට අදාළ මුදල් රෙජ්සිරාර් ජතරාවලේ ලංකා බැංකුවේ (පීට්කොඩුව ශාඛාවේ) අංක 7041650 දරන ශිෂ්ටම බැර වහලේ ඕනෑම ලංකා බැංකු ශාඛාවකට ගෙනවා, එම මුදල් කැම්පන් කිරීමේ රයිට් පත අග්‍රිශ්‍යා එවිය යුතුය. සෑම අයදුම්කරුවකු විසින්ම ලිපිනය සහිත කවරයක් අයදුම්පත සමග ඉදිරිපත් කළ යුතු අතර, ලියාපදිංචි / සාමාන්‍ය කැරුවල සේලිත මුද්රු කර කවරයට ඇලවා එවිය යුතුය.
 கட்டணங்களுக்கான கொடுப்பனவாளரது பணமாக செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பமானது தபாலால் அனுப்பப்படுமாயின் உரிய பணத்தினை இலங்கை வங்கியின் (முற்கோட்டை கிளையில்) பதிவாளர் நாயகத்தின் இலக்கம் 7041650 உடைய கணக்கிற்கு வரவு வைக்கக் கூடியதாக எந்தவொரு இலங்கை வங்கிக் கிளையிலும் செலுத்துதல், பற்றுச்சீட்டினை இணைத்து அனுப்பப்பட்ட வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் முகவரியுடன் கூடிய கடித உறையினை விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தல் வேண்டியதுடன். பதவி / சாதாரண தபாலாற்சென்ற கழுத்திரயானது கடித உறையால் ஒட்டுஅனுப்பப்பட்ட வேண்டும்.
- Fees should be paid only in cash. If applications are sent by post, should attach bank receipt which deposit fees to account No. 7041650 of registrar General's account in (Pettah branch) through any branch of Bank of Ceylon. All applications should be accompanied by a self addressed envelope and required duty to registered/ normal post should be affixed to the cover.
2. සහතිකය, එය ලියාපදිංචි කර ඇති භාෂාවෙන් නිකුත් කරනු ලබේ. එහි පරිවර්තනයක් ලබාගැනීමට අවශ්‍ය නම්, සහතිකය ලැබීමෙන් පසුව පරිවර්තනය කිරීමට අදාළ වන ඉල්ලුම් පත්‍රයක් සම්පූර්ණ කර රෙජ්සිරාර් ජතරාවල දෙපාර්තමේන්තුවේ ප්‍රධාන කාර්යාලයට හෝ දිවුරුම් දුන් භාෂා පරිවර්තකයකු සේවය කරන දිස්ත්‍රික් රෙජ්සිරාර් කාර්යාලයකට හෝ ඉඩම් රෙජ්සිරාර් කාර්යාලයකට හෝ ඉදිරිපත් කළ යුතුය.
 சான்நிதழினானது அவை பதவி செய்யப்பட்ட மொழியிலேயே வழங்கப்படும். அதன் மொழிப்பெயர்ப்பினை பெற்றுக்கொள்ள தேவையாயின், சான்நிதழினை பெற்றுக் கொண்டதைப் பின்னர் மொழிப்பெயர்ப்பிற்காக மாற்றவேண்டிய பிரதியை புர்த்தி செய்து பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது சுத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டு மொழிப்பெயர்ப்பாளர்கள் சேவையார்தரும் மாவட்ட பதவிக்குத்திற்கு அல்லது காணிப்பதவிக்குத்திற்கு சமர்ப்பிக்கப்படல் முடியும்.
- The certificate will be issued in the language it has been registered. If a translation is desired a separate application in the relevant form must be made to the Head Office of the Registrar General's Department or any District Registrar's or Registrar of Land office where there is a sworn translator.
3. එක අයදුම්පතක් මත අවශ්‍ය හාස්තු ගෙවීමෙන් සහතික පිටපත් ඕනෑම ගණනක් ලබාගත හැක.
 ஒரு விண்ணப்பத்தில் தேவையான கட்டணங்களை செலுத்துவதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் எவ்வளவரினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
- Any number of copies can be obtained on one application upon payment of the required charges.
4. සහතිකයක් ලබා ගැනීම සඳහා මෙහි සඳහන් හාස්තු හැර වෙනත් කිසිදු මුදලක් ගෙවීම අවශ්‍ය නොවේ.
 சான்நிதழினை பெற்றுக்கொள்வதற்காக இங்கு குறிப்பிடப்பட்ட கட்டணமின்றி வேறு எதுவும் கட்டணமும் செலுத்துதல் தேவையற்றதாகும்.